

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 3, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 3rd day of August 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. Lewis, Special Officer.

Description of Lands referred to.

I.

The land commonly called or known as Wellanaheua, Dolehena, Egodahahena, and Millagahahena, situate in the village of Beralapantara in the Morowak korale of the Matara District, in the Southern Province, containing in extent 116 acres and 2 roods, shown as lot 28 in sheet O 10/52,60, and in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north by the Liyanagedola, the Doladekedola, Eramudugahadeniya-atura belonging to Crown, and Induradeniya claimed by Attadassa Unnanse; on the east by the Millagahahenadola; on the south by Angaliadda claimed by Don Carolis and others, Thikmaliadda claimed by do., Koskandakumbura claimed by P. Jayatu and others, Dumbutukandehena belonging to Crown, Polkolatennahena claimed by Pererahamy, Dolayayadeniya, claimed by Don Luwis Rajapaksa and others, the Liyanagedola, the minor road to Urubokka, and Kankanigewattehena claimed by A. Saron Appu and others; on the west by Liyanakandawatta belonging to S. Balahamy and others, the footpath, Abakolaheda alias Galassehena belonging to Crown, and Tennahena claimed by S. Don Dines and others.

විෂි 1900 නවු අගෝස්තු මස 3 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට තොහොත් ඉන් එකකට තොහොත් වැඩිගණනට ගම් අයිතිවාසිකමක් තිබෙන ගම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් වම් 1897 හේ නොමිමර 1 හේ ආඥාපනතේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මන්ත්‍රීවරයානන්තරයෙන් මාතර කන්තෝරුවේදී උත්තාන්තරයේ ඉදිරිපිටට ඇත්ත පෙත්සිට එකී ඉඩම්වලට තොහොත් ඊට ඇත් ගම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙත්වා සිටිනට නොගෙදුනොත්, එක් විශේෂ මන්ත්‍රීවරයානන්තරයෙන් වම් 1897 හේ නොමිමර 1 හේ ආඥාපනතේ ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එකී ඉඩම් එක්කෝ එසින් අයිතිවාසිකමක් ගෙණ කැරදක්වනට නොගෙන සෑම ඉඩම් රජසත්තක ඉඩම් කැරිටට උත්තාන්තරයේ අත්පත ඇති ලිපිපිලිකිත් උත්තාන්තරයේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙසින් දන්වනු යුතුයි.

ජේ. පී. ලුවිස්, විශේෂ මන්ත්‍රීවරයානන්තරයේය.

ඉඩම්වල තොරතුරු.

I.

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවක්කෝරලේ බෙරලපණතර සහ ගම නිබෙන-මේ සමග අමුතාපු සහතික සිතියමේ පෙන්නන අක්කර 116 කුත්, රූඩ් 2 ක් බිම්කරම ඇති වැල්ලාණගේතද, දෙලේගේතද, එතොඩගේතද මේලගහගේතද කිසික 0 10/52,60 සිතියමපත්‍රයේ 28 හේ පෙත්වන බිම්කවිවිට මාසිම - උතුරට ලිසතගේදෙලද, දෙලදෙගේ දෙලද, රජසත්තක එරමුදුගහදෙහියේ අතුරද, අත්තදසලන්නාන්තරයේ විසින් අයිතිවාසිකම් කිසික ඉදුරේ දෙහියද; තැගෙණඉරට මේලගහගේතද දෙලද; දකුණට දෙන්නරෝලියේ සහ තවත් අතවල් විසින් අයිතිවාසිකම් කිසික අතල් ලිපිදද, එම අතවල් විසින් අයිතිවාසිකම් කිසික නින්වාලියදද, පී. ජයග සහ තවත් අතවල් විසින් අයිතිවාසිකම් කිසික කොස්කදකුමුරද, රජසත්තක දුමුලකන්දදගේතද, පුරුකාමේ විසින් අයිතිවාසිකම් කිසික පොල්කොලානුන්තරයේ ගේතද, දෙන්න එවස් රජපස සහ තවත් අතවල් විසින් අයිතිවාසිකම් කිසික දෙලානදෙහියද, ලිසතගේදෙලද, උරුවොක්කට සහ පුඵ පාරද, ඒ. සරේන්අප්පු සහ තවත් අතවල් විසින් අයිතිවාසිකම් කිසික කන්කානිගේවත්තේ ගේතද; බස්නාඉරට ඇස්, බාලාහම් සහ තවත් අතවල් විසින් ලිසතකන්දේවත්තද, අර්පාරද, රජසත්තක අබකොලාගේත නොහොත් ගල ස්වේගේතද, ඇස්. දෙන්න දිනෙස් සහ තවත් අතවල් විසින් අයිතිවාසිකම් කිසික තැන්නේගේතද.

இவ்வறிவித்தலின் திகதியாகிய 1900 ம் ஆண்டு-த்த ஆவணிமீ 3 ன் திகதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் ஊக இதன் கீழ் விவரித்திருக்கும் காணியின யல்லாத அக்காணிகளின் லெவற்றையும் குறித்து உரித்துப்பேசுவோர் கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ஆண்டு-த்த முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக மாத்தூற அவரது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லாத அவற்றி லெவற்றையும் குறித்து யாதும் உரிமை அல்லாத உடங்கை காண்பியாதிருந்தால், மேற்பொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தம்மில் 1897 ம் ஆண்டு-த்த முதலாம் இலக்கச் சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்

துவத்தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்தமுலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரி நடைபேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியாங்கப்படுத்தவார்.


ஜே. பி. ஹில்,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.

## I

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென்மாகாணத்தின் மரத்தறை டிஸ்திரிக்டில் மொறவக்கோறையைச்சேர்ந்த பெறளபனாகுற யென்றும் கிராமத்திலுள்ள O  $\frac{10}{52, 60}$  அளவுக்கடநாசியில் காணப்படும் பங்கு 28 ம் பிரிவுபடி வெள்ளானேகேன, தொலேனேன, எகொடகேன, மிள்ளகானேன யென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோடணைத்திருக்கும் அடசரத்தால் குறிக்கப்பட்ட உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டதம் 116 ஏக்கர் 2 றுட விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-வியனகேதொல, தொலகேதொல, அரசாட்சிக்குள்ள எரமுதுகாடுவியேஅத்தூர, அத்தாலை உன்னுச்சே உரித்துபேசும் இத்தரேதெவிய; கிழக்கு-மிள்ளகானேதொல; தெற்கு-தொன்கரேனிகம் சிலபேர்க்கும் உரித்துபேசும் அங்கன்னியத்த, மேற்கொல்லியவர்கள் உரித்துபேசும் திக்மாளியத்த, பி. ஜயத்தம் சிலபேர்க்கும் உரித்துபேசும் கொல்கத்தகும்புர, அரசாட்சிக்குள்ள தம்புகுக்கத்தேகேன, பேரோறகாயி உரித்துபேசும் பொல்கொலதென்னேனேன, தொன் ஹில்லு ஜபக்சவும் சிலபேர்க்கும் உரித்துபேசும் தொலாயேதெவிய, வியனகேதொல, ஊரூபொக்கவுக்குபோரும் சின்னரேட்டும், எ. ஹென்அப்புவும் சிலபேர்க்கும் உரித்துபேசும் கன்கானிகேவத்தேகேன; மேற்கு-எஸ். பாலகாயியும் சிலபேர்க்குக்குமுடைய வியன்கத்தேவத்த, அடிபாதை, அரசாட்சிக்குள்ள அபகொலகேன அல்லது ஈளஸ்ஸேனேன, என். தொன் தினெகம் சிலபேர்க்கும் உரித்துபேசும் தென்னேகேன.



Land lot No. 28, called Wellanahena, Dolehena, Egodahahena, and Millagahahena, situated in the village Beralanpatara in the Udugaha pattu of the Morowak korale, containing in extent 116A. 2R. 0P.

Sheet No. O  $\frac{10}{52, 60}$

Surveyor-General's Office,  
Colombo, March 2, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.


## II.

The land commonly called or known as Wambotuhena, situate in the village of Beralanpatara in the Morowak korale of the Matara District, in the Southern Province, containing in extent 16 acres 1 rood and 12 perches, shown as lot 10 in sheet O  $\frac{10}{86, 44}$  and in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north by Pussagalahena and Dolagotahena claimed by S. Don Dines and others, Pussagalahenawatta claimed by S. Heenbaba and others; on the east by Galabindunehena belonging to Crown; on the south by Induradeniya claimed by Attadassa Unnanse; on the south-west by Bramudugahadeniya-atara belonging to Crown.

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවික්කෝරළේ බෙරලංකාර හත ගම නිවෙන මේ සමග අවුනාපු සහතික සිතියමේ පෙන්නන අක්කර 16කුත්, රුඹි 1කුත්, පර්චස් 12ක් කිමිකරම ඇති වම්බොවුගේන කිසක 10<sup>10</sup> 34.44 සිතියම පත්‍රයේ 10න් පෙන්නන නිමිකර්මයට මායිම්—උතුරට ඇස්. දෙග් දිගෙන් සහ නවත් අඟවල් විසින් අයිතිවාසිකම් කිසක සස්සා ගල්ලාගේන සහ දොලාගුඩාගේනද, ඇස්. සීන්බබා සහ නවත් අඟවල් විසින් අයිතිවාසිකම් කිසක සස්සාගලාගේනේවත් ද; නැගෙනහිරට රජසන්නක ගලාදිගුගේනද; දකුණට අත්තදාසරත්නාන්ගේ විසින් අයිතිවාසිකම් කිසක ඉදුරේ දෙහිගද; දකුණු බස්නාහිරට රජසන්නක එරලිදුගගදෙහිගේ අතුරද.

දෙන්නාකාණත්තින් මාත්තරාගෙ යුස්තිරික්කිල් මොරාවක්කොරාගෙයස්සෝර්ත දෙරඟදානුපුරා යෙන්නුම් කිරාමත්තිනුள்ள 0 <sup>10</sup>/<sub>36, 44</sub> අඟවුස්සදාසාසියිල් කාණප්පඩිම් පක්කු 10 ම් පිරිචුපුචු වම්බොට්ටිදෙක යෙන්නු පොතුවායස් සෙරාල්පප්පඩිකරා අල්ලනු අරියප්පඩිකරා ඉත්තොදානෙත්තිරුක්කුම් අද්සරත්තාල් කුරික්කප්ප්ප්ප්දානුප්පඩිත්ති යාප්පිල් විචාරික්කප්ප්ප්ප්ප්ප් 16 අක්සර 1 යාද් 12 පර්සල් විස්තරාගුණනු :—

ඒස්. වැද්දු-ඒස්. දොන් තිනෙසම් සිලපෝර්කරුම් චරිත්තපෙසම් පුස්සකලෙකුම්, දොළොසකොදකෙකුම්, ඒස්. සීනපාචුම් සිලපෝර්කරුම් චරිත්තපෙසම් පුස්සකලෙකෙකුම්; කිමුක්කු-අරාසාද්සික්කුණ්ණ කළාපිත්තනෙකෙකු ; දෙරු-අත්තනාගෙ චුන්නුණෙ චරිත්තපෙසම් ඉත්තරෙදෙනිය : දෙන්නෙරු-අරාසාද්සික්කුණ්ණ ඒරාගුකාදෙනියෙඅත්තරා.



Land lot No. 10, called Wambotuhena, situated in the village Beralapanatara in the Udugaha pattu of Morowak korale, containing in extent 16A. 1R. 12P.

Sheet No. 0 <sup>10</sup>/<sub>36, 44</sub>

Surveyor-General's Office,  
Colombo, March 2, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.